

සියලුම හිමිකම් ඇවිරිණි / முழுப் பதிப்புரிமையுடையது / All Rights Reserved

ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம்
Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka
இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரīட்சைத் திணைக்களம் இலங்கைப் பரīட்சைத் திணைக்களம் இலங்கைப் பரīட்சைத் திணைக்களம்
Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka

70 STE

අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (සාමාන්‍ය පෙළ) විභාගය, 2024(2025)
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை, 2024(2025)
General Certificate of Education (Ord. Level) Examination, 2024(2025)

හින්දි
ஹிந்தி
Hindi

පැය තුනයි
மூன்று மணித்தியாலம்
Three hours

අමතර කියවීමේ කාලය - මිනිත්තු 10 යි
மேலதிக வாசிப்பு நேரம் - 10 நிமிடங்கள்
Additional Reading Time - 10 minutes

අමතර කියවීමේ කාලය ප්‍රශ්න පත්‍රය කියවා ප්‍රශ්න තෝරා ගැනීමටත් පිළිතුරු ලිවීමේදී ප්‍රමුඛත්වය දෙන ප්‍රශ්න සංවිධානය කර ගැනීමටත් යොදාගන්න.

வினாப்பத்திரத்தை வாசித்து, வினாக்களைத் தெரிவுசெய்வதற்கும் விடை எழுதும்போது முன்னுரிமை வழங்கும் வினாக்களை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கும் மேலதிக வாசிப்பு நேரத்தைப் பயன்படுத்துக.

Use additional reading time to go through the question paper, select the questions you will answer and decide which of them you will prioritise.

විභාග අංකය
சுட்டெண்
Index Number

පෙළෙස්:

- * ඔබේ විභාග අංකය 1 වන පිටුවේත්, 3 වන පිටුවේත් අදාළ ස්ථානවල ලියන්න.
- * ප්‍රශ්න පහකට පමණක් පිළිතුරු සපයන්න. I කොටසේ ප්‍රශ්න සියල්ල අනිවාර්ය වේ. II සහ III කොටස්වලින් ප්‍රශ්න එක බැගින් තෝරා ගත යුතු ය.
- * මෙම ප්‍රශ්න පත්‍රයේ ම පිළිතුරු සැපයිය යුතු ය.

அறிவுறுத்தல்கள் :

- * உமது சுட்டெண்ணை 1 ஆம் பக்கத்திலும் 3 ஆம் பக்கத்திலும் உரிய இடங்களில் எழுதுக.
- * ஐந்து வினாக்களுக்கு மாதிரும் விடை தருக. பகுதி I இல் உள்ள எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க. II ஆம் III ஆம் பகுதிகளில் இருந்து ஒவ்வொரு வினா வீதம் தெரிவுசெய்து கொள்ள வேண்டும்.
- * இவ்வினாத்தாளிலேயே விடையளித்தல் வேண்டும்.

Instructions :

- * Write your Index Number in the relevant spaces in page 1 and 3.
- * Answer five questions only. All the questions in Part I are compulsory. One question each should be chosen from Part II and III.
- * Answers should be written on this paper itself.

For Examiner's Use Only

Question No.	Marks Awarded
1	
2	
3	
4	
5	
6	
7	
Total	

Final Marks

In Numbers	
In Letters	

Code Numbers

Marking Examiner	
Marks	1
Checked by	2
Supervised by	

I කොටස / பகுதி I / Part I / भाग I

මෙම කොටසේ ප්‍රශ්න සියල්ල අනිවාර්යය වේ.
இப்பகுதியிலுள்ள எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க.
All questions of this part are compulsory.

1. (i) නිස්කැනට සුදුසු සර්ව නාම පදය යටින් ඉරක් අඳින්න.

வெற்றிடத்துக்குப் பொருத்தமான மாற்றுப் பெயரின் கீழே கோடிடுக.
Underline the **pronoun** suitable to fill in the blank.

(05 marks)

उचित सर्वनाम पर रेखांकन कीजिए।

- | | |
|------------------------------|-----------------------|
| (a) புஸ்தகே பढ़தே हैं। | (வஹ/ ஹம / மੈ / தும) |
| (b) ரோஜ் மஹிர ஜாதா ஹு। | (வெ / தும / கோई / மੈ) |
| (c) क्या देख रहे हो? | (ஹம / ஆப / தும / தூ) |
| (d) एक काम कीजिए। | (வெ / ஆப / யஹ / தூ) |
| (e) हमेशा झूठ मत बोल। | (மੈ / தூ / யெ / கோன) |

(ii) නිස්කැනට සුදුසු නිවැරදි අක්ෂර වින්‍යාසය සහිත වචනය යටින් ඉරක් අඳින්න.

வெற்றிடத்துக்குப் பொருத்தமான எழுத்துப் பிழையற்ற சரியான சொல்லின் கீழே கோடிடுக.
Underline the word with the **correct spelling** to fill in the blank.

(05 marks)

शुद्ध वर्तनी में लिखित शब्द पर रेखांकन कीजिए।

- | | |
|--|------------------|
| (a) नानी जी ने मुझे एक कहानी | (सुनाई / सुनायी) |
| (b) उसके गाने सुनकर लोग बजाने लगे। | (ताली / थाली) |
| (c) बिल्ली दूध पी रही थी। | (काली / खाली) |
| (d) माता जी रसोईघर में बनाती है। | (काना / खाना) |
| (e) वे लोग ठीक बजे आएँगे। | (साथ / सात) |

(iii) නිස්කැනට සුදුසු විශේෂණ පදය යටින් ඉරක් අඳින්න.

வெற்றிடத்துக்குப் பொருத்தமான அடைமொழியின் கீழே கோடிடுக.
Underline the suitable **adjective** to fill in the blank.

(05 marks)

रिक्त स्थान के लिए उचित विशेषण पर रेखांकन कीजिए।

- | | |
|---------------------------------|-------------------------|
| (a) देखो यह मेराकपड़ा है। | (नया / नये / नयी) |
| (b) बच्चे झूठ नहीं बोलते। | (अच्छा / अच्छे / अच्छी) |
| (c) वह एक..... घर है। | (छोटा / छोटे / छोटी) |
| (d) ये चूड़ियाँ बहुत हैं। | (सस्ता / सस्ते / सस्ती) |
| (e) वे..... कविताएँ हैं। | (लंबा / लंबे / लंबी) |

(iv) හිස්තැනට සුදුසු විභක්ති ප්‍රත්‍යය යටින් ඉරක් අඳින්න.

வெற்றிடத்துக்குப் பொருத்தமான வேற்றுமை உருபின் கீழே கோடிடுக.

Underline the suitable case ending to fill in the blank.

(05 marks)

रिक्त स्थान के लिए उचित विभक्ति प्रत्यय पर रेखांकन कीजिए

- | | | |
|--------------------------|---------------------|-----------------|
| (a) राजू | गाड़ी उधर है। | (को / की / से) |
| (b) हमारी कक्षा | एक घड़ी है। | (में / की / ने) |
| (c) वन | पेड़ बहुत ऊँचे हैं। | (को / ने / के) |
| (d) तुम्हारे स्कूल | नाम क्या है? | (का / की / ने) |
| (e) छत | कौन चल रहा है? | (का / के / पर) |

20

2. (i) හිස්තැනට සුදුසු ප්‍රශ්නවචන පදය යටින් ඉරක් අඳින්න.

வெற்றிடத்துக்குப் பொருத்தமான வினாச்சொல்லின் கீழே கோடிடுக.

Underline the suitable interrogative word to fill in the blank.

(05 marks)

रिक्त स्थान के लिए उचित प्रश्नवाचक शब्द पर रेखांकन कीजिए।

- | | | |
|------------------------|-----------------|------------------------|
| (a) तुम हमारे घर | आओगे? | (कौन-सा / कितना / कब) |
| (b) तुम्हें | किताब चाहिए? | (कौन / कौन-सी / कब) |
| (c) आप लोग | चिल्ला रहे हैं? | (क्यों / किसने / क्या) |
| (d) आपके बच्चे | पढ़ते हैं? | (कितनी / कहाँ / कैसी) |
| (e) आपके माँ-बाप | हैं? | (कैसा / कैसे / कैसी) |

(ii) හිස්තැනට සුදුසු ක්‍රියා පදය යටින් ඉරක් අඳින්න.

வெற்றிடத்துக்குப் பொருத்தமான வினைச்சொல்லின் கீழே கோடிடுக.

Underline the suitable verb to fill in the blank.

(05 marks)

रिक्त स्थान के लिए उचित क्रिया पर रेखांकन कीजिए।

- | | | |
|-------------------------------|------|----------------------------|
| (a) उसने तुमसे क्या | | (कहे / कही / कहा) |
| (b) नौकरानी घर के काम | है। | (करता / करते / करती) |
| (c) तुम जल्दी माँ को | | (बुलाइए / बुलाओ / बुला) |
| (d) बच्चियाँ मंच पर गीत | हैं। | (गा रहा / गा रहे / गा रही) |
| (e) क्या कल आप स्कूल | | (आएगा / आएँगे / आओगे) |

(iii) පහත සඳහන් වචනවල බහු වචනය ලියන්න.

பின்வரும் சொற்களுக்கான பன்மைச் சொற்களை எழுதுக.

Write the plural word of the following words.

(05 marks)

बहुवचन लिखिए।

(a) छात्र

(b) मेज़

(c) पंखा

(d) घड़ी

(e) चिड़िया

(iv) පහත සඳහන් සංඛ්‍යා හා යෙදුම් හින්දි වචනයෙන් ලියන්න.

பின்வரும் எண்களையும் சொற்றொடர்களையும் ஹிந்தி மொழியில் எழுதுக.

Write the numerals and phrases given below in Hindi.

(05 marks)

निम्नलिखित संख्याओं; प्रयोगों को हिंदी शब्दों में लिखिए।

(a) රුපියල් දෙක / இரண்டு ரூபாய் / Two rupees

(b) අට / எட்டு / Eight

(c) වෙලාව හතයි කාල / நேரம் ஏழு பதினைந்து / Time is Seven fifteen

(d) මීටර් 5 / ஐந்து மீற்றர் / Five meters

(e) කිලෝග්‍රෑම් හතරහමාර / நான்கு அரை கிலோகிராம் / Four and half kilograms

20

3. පහත සඳහන් ඡේදය කියවා අසා ඇති ප්‍රශ්නවලට හින්දියෙන් පිළිතුරු සපයන්න.

பின்வரும் பந்தியை வாசித்து கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு ஹிந்தி மொழியில் விடையளிக்குக.

Read the following passage and answer the questions in Hindi.

(20 marks)

निम्नलिखित गद्यांश को ध्यान से पढ़िए और पूछे गये प्रश्नों के उत्तर हिंदी में दीजिए।

एक बार एक शिकारी शिकार की खोज में जंगल की ओर गया। घूमते-घूमते वह एक तालाब पर पहुँचा। उस तालाब पर जंगल के पशु पानी पीने के लिए आते थे। शिकारी ने थकान मिटाने के लिए तालाब के ठंडे-ठंडे पानी में हाथ-मुँह धोये और थोड़ा सा पानी पिया। शिकारी को बहुत तेज़ भूख लगी थी और थकान भी महसूस हो रही थी। शिकारी ने मन में सोचा कि इस तालाब पर पशु पानी पीने जरूर आते होंगे। यदि मैं यहाँ छिपकर बैठ जाऊँ तो मुझे आसानी से शिकार मिल सकता है। ऐसा मन में विचार करके वह पेड़ पर छिपकर बैठ गया।

- (a) शिकारी कहाँ गया? (02 अंक)
.....
- (b) घूमते-घूमते शिकारी कहाँ पहुँचा? (02 अंक)
.....
- (c) उस तालाब पर पशु किसलिए आते थे? (02 अंक)
.....
- (d) शिकारी ने थकान मिटाने के लिए क्या किया? (03 अंक)
.....
- (e) शिकारी ने मन में क्या सोचा? (03 अंक)
.....
- (f) शिकारी कहाँ छिपकर बैठ गया? (02 अंक)
.....
- (g) निम्नलिखित शब्दों का प्रयोग करते हुए हिंदी में तीन वाक्य बनाइए। (06 अंक)
(சேடிசே டீகி லாகா லீலேன் லெகினை.) (பந்தியிலுள்ள வாக்கியங்களை எழுதுவதைத் தவிர்க்க.)
(Avoid writing the sentences in the passage.)

பேடி

பானி

யहाँ

20

II කොටස / பகுதி II / Part II / भाग II

මෙම කොටසෙහි එක් ප්‍රශ්නයකට පමණක් පිළිතුරු සපයන්න.

இப்பகுதியிலிருந்து ஒரு வினாவுக்கு மாத்திரம் விடை எழுதுக.

Answer only one question in this part.

4. (i) පහත සඳහන් වාක්‍ය හින්දි භාෂාවට පරිවර්තනය කරන්න.
பின்வரும் வாக்கியங்களை ஹிந்தி மொழிக்கு மொழிபெயர்க்குக.
Translate the following sentences into Hindi. (10 marks)

निम्नलिखित वाक्यों का हिंदी में अनुवाद कीजिए।

- (a) ළමයි සෙල්ලම් කරමින් සිටිති.
பிள்ளைகள் விளையாடுகிறார்கள்.
Children are playing.

- (b) අමීනා පොත කියවයි.
அமினா புத்தகம் படிக்கிறாள்.
Amina reads the book.

- (c) එයාට මොනවද ඕන?
அவருக்கு என்ன வேண்டும்?
What he wants?
-

- (d) ඔයාලා ඇතුළට එන්න.
நீங்கள் எல்லோரும் உள்ளே வாருங்கள்.
You all come in side.
-

- (e) මම ගෙදර ගියෙමි.
நான் வீட்டிற்குச் சென்றேன்.
I went home.
-

- (ii) පහත සඳහන් වාක්‍ය සිංහල / දෙමළ / ඉංග්‍රීසි භාෂාවට පරිවර්තනය කරන්න.
பின்வரும் வாக்கியங்களை சிங்களம்/தமிழ்/ஆங்கில மொழிக்கு மொழிபெயர்க்கുക.
Translate the following sentences into Sinhala / Tamil / English. (10 marks)

निम्नलिखित वाक्यों का सिंहली/अंग्रेजी/तमिल में अनुवाद कीजिए।

- (a) तुम्हें क्या चाहिए?
-
- (b) क्या वह काम कर सकता है?
-
- (c) आप बताइए कि मेरे हाथ में क्या है?
-
- (d) तुम हमारे घर कब आओगे?
-
- (e) कृपया आप लोग अंदर आइए।
-

20

5. கீழ்க்காணும் ஐக்கிய வாக்‍ய வட்டி, நீ அறி சுவாடிய சமீபுர்த்‍த கரந்த.
இடைவெளிக்குப் பொருத்தமான வாக்கியங்களை இட்டு, தரப்பட்டுள்ள உரையாடலைப் பூரணப்படுத்துக.
Complete the following conversation with sentences suitable for the blanks. (20 marks)

रिक्त स्थानों पर उचित वाक्यों से भरकर संवाद को पूरा कीजिए।

- A- नमस्ते जी! क्या कलम्बू यहाँ से बहुत दूर है?
- B-
- A- कितने किलो मीटर होंगे?
- B-
- A- अच्छा! क्या यहाँ से बस गाड़ी जाती है?
- B-

A- बस गाड़ी कितने बजे यहाँ से निकलती है?

B-

A- अच्छा! आप कहाँ जाते हैं?

B-

A- अरे, आप भी कलम्बू जाते हैं? तो हम साथ जा सकते हैं न?

B-

A- कलम्बू में कहाँ जाते हैं?

B-

A- अच्छा, मैं भी पुस्तक मेले में जा रहा हूँ।

B-

A- पुस्तक मेला कब तक चल रहा है?

B-

A- अच्छा! आज पुस्तक मेले का दूसरा दिन है न?

B-

A- बस गाड़ी आ रही है न? चलिए फिर।

20

III කොටස / பகுதி III / Part III / भाग III

මෙම කොටසින් එක් ප්‍රශ්නයකට පමණක් පිළිතුරු සපයන්න.

இப்பகுதியிலிருந்து ஒரு வினாவுக்கு மாத்திரம் விடை எழுதுக.

Answer only **one** question in this part.


6. පහත දැක්වෙන චිත්‍රය පිළිබඳව හින්දියෙන් වාක්‍ය දහයක් ලියන්න.

பின்வரும் படத்தினைப் பற்றி ஹிந்தி மொழியில் பத்து வாக்கியங்கள் எழுதுக.

Write **ten sentences** about the following picture in **Hindi**.

(20 marks)

दिये गये चित्र के आधार पर हिंदी में दस वाक्य लिखिए।



- (i)
- (ii)
- (iii)
- (iv)
- (v)
- (vi)
- (vii)
- (viii)
- (ix)
- (x)

20

7. පහත සඳහන් මාතෘකා අතුරෙන් එකක් පිළිබඳව හින්දියෙන් වාක්‍ය දහයක් ලියන්න.
 பின்வரும் தலைப்புகளில் ஒன்றினைத் தெரிவுசெய்து ஹிந்தி மொழியில் பத்து வாக்கியங்கள் எழுதுக.
 Write **ten sentences in Hindi** selecting **one** of the topics given below. (20 marks)
 निम्नलिखित विषयों में से किसी एक विषय पर हिंदी में दस वाक्य लिखिए।

- (a) हमारा स्कूल (b) मैं (c) मेरे दोस्त

- (i)
- (ii)
- (iii)
- (iv)
- (v)
- (vi)
- (vii)
- (viii)
- (ix)
- (x)

20



WWW.PastPapers.Wiki

PARCEL NO



LOL.1k
BookStore

විභාග ඉලක්ක පහසුවෙන් ජයගන්න

ඕනෑම පොතක් ඉක්මනින්
නිවසටම ගෙන්වා ගන්න



කෙටි සටහන්|පසුගිය ප්‍රශ්න පත්‍ර|වැඩ පොත් සඟරා|O/L ප්‍රශ්න පත්‍ර|
A/L ප්‍රශ්න පත්‍ර|අනුමාන ප්‍රශ්න පත්‍ර|අතිරේක කියවීම් පොත්|
School Book ගුරු අතපොත්



pesuru
Prakritha Private Ltd.

Akura Pilot



පෙර පාසලේ සිට උසස් පෙළ දක්වා සියළුම ප්‍රශ්න පත්‍ර,
කෙටි සටහන්, වැඩ පොත්, අතිරේක කියවීම් පොත්, සඟරා
සිංහල සහ ඉංග්‍රීසි මාධ්‍යයෙන් හෙදරටම හෙත්වා ගැනීමට

www.LOL.lk වෙබ් අඩවිය වෙත යන්න